2003 ஏப்ரல் 28]

350—

அலுவலகக் கட்டடம்

***16656—திரு. நா. சந்திரமோகன்:**

மாண்புமிகு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சீர்காழி தொகுதி, சீர்காழி ஒன்றியத்தில் வனக் காப்பாளருக்கு சொந்த அலுவலகக் கட்டடம் கட்டிக் கொடுக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை.

(ஆ) இக்கேள்விக்கு இடம் இல்லை.

திரு. நா. சந்திரமோகன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்குகிறேன். சீர்காழி தொகுதியின் பெரும் பகுதி கடற்கரைப் பகுதியாகும். அதில் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய், மடவாமேடு, பழையார் மற்றும் கொடியம்பாளையம் போன்ற கடற்கரைப் பகுதிகளிலும், சீர்காழி தொகுதியைச் சுற்றிலும் வனத் துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் தேக்கு மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் அதிகமாக உள்ளன. சீர்காழி நகரத்திலிருந்துதான் மேற்கண்ட வனப் பகுதிகளை வனக் காவலர்கள் தினமும் சென்று பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தேக்கு மரங்களும், சவுக்கு மரங்களும் சில சமூக விரோதிகளால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. சீர்காழி ஒன்றியம் மற்றும் கொள்ளிடம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் வனக் காப்பாளர்களுக்குத் தனித் தனியே அலுவலகக் கட்டடமும், அவர்கள் குடியிருப்பதற்கு குடியிருப்புக் கட்டடமும், சீர்காழி நகரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்ற வனச் சரக

அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடமும் இந்த ஆண்டிலேயே கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா எனப் பேரவைத் துணைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-35

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, வனச் சரகர் 683 பேர் வனத் துறையில் பணிபுரிகிறார்கள். அதுபோல வனக் காப்பாளர்கள் 2,154 பேர் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் செலவாகும். இந்த நிதி நெருக்கடியான காலத்தில் இதைச் செயல்படுத்த முடியாது என்பதைப் பேரவைத் துணைத் தலைவர் மூலமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திரு. நா. சந்திரமோகன்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சீர்காழி தொகுதியில் பணியாற்றும் வனச் சரகர் மற்றும் வனப் பாதுகாப்பாளர்களுக்கு 4 சக்கர வாகனங்கள் மற்றும் வனப் பாதுகாப்புக்குத் தேவையான உபகரணங்களை வழங்க அரசு முன்வருமா என பேரவைத் துணைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: நிதிநிலையைப் பொறுத்து அரசு இதுபற்றிச் சிந்திக்கும்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.ஆர். சுந்தரம்.

திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் T.A.P. மூலமாக வன இலாகாவில், அந்தந்தப் பகுதியிலே வனக் குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நடைமுறையில் பணி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வனக் குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எல்லாம், சென்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தவறாகத் தேர்தல் நடத்தி முறைகேடாக அந்தப் பதவியிலே வந்திருக்கிறார்கள். டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த வனக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் எல்லாம் பல முறைகேடுகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே

2003 ஏப்ரல் 28]

அவர்களிடம எடுத்துக்கேட்டால் எங்களுடைய பதவிக் காலம் 3 ஆண்டு காலம் இருக்கிறது என்று பட்டும்படாமலும் அவர்களுடைய போக்கிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் அமைச்சருடைய கவனத்திற்கு வந்திருக்கிறதா? தவறு செய்கிற அந்த வனக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு ஆவன செய்யுமா? புதிய வனக் குழுத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, எந்தக் கிராமத்தில் வனக் குழுத் தலைவர் தவறு செய்கிறார் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறினால், விசாரணை செய்து அப்படி அந்தத் தலைவர் தவறு செய்திருந்தால் அவர்மீது கண்டிப்பாக இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அரசு நடவடிக்கை எடுக்கும். ஒரு வனக் குழுத் தலைவருடைய பதவிக் காலம் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகள்-அந்தத் திட்டம் நிறைவேறும் வரையில் இருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பாக, எந்த இடத்தில் தவறு நடக்கிறது என்பதைத் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: வினா எண் 351, திரு. கே.சி. கருணாகரன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்பகுதி வளர்ச்சித் துறை அமைச்சர்.

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS
LEGISLATIVE

351—

வீட்டு வசதி வாரியம்

***3251—திரு. கே.சி. கருணாகரன்:**

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்பகுதி வளர்ச்சித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்காததால் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளதை அரசு அறியுமா?